



தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2024  
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்  
**The Tamil Competition 2024**  
The Australian Society of Graduate Tamils (ASoGT) Inc.



திருக்குறள் போட்டி  
விசேட அதிமேற் பிரிவு (15 வயதின் கீழ்)  
(பிறந்த திகதி: 30.06.2009க்குப்பின் பிறந்தோர்)

இணைப்பு: 16

நடுவர்களுக்கும், சபையோர்களுக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்.

**அதிகாரம் 62 - ஆள்வினை உடைமை**

குறள் 611

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்  
பெருமை முயற்சி தரும்.

**இதன் பொருள்** - இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

குறள் 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை  
தீரந்தாரின் தீரந்தன்று உலகு.

**இதன் பொருள்** - தொழிலை முழுமையாகச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

குறள் 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே  
வேளாண்மை என்னும் செருக்கு.

**இதன் பொருள்** - பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

குறள் 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை  
வாள்ஆண்மை போலக் கெடும்.

**இதன் பொருள்** - முயற்சி இல்லாதவன் உதவி செய்வனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

குறள் 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்  
துன்பம் துடைத்துஊன்றும் தூண்.

**இதன்பொருள்** - தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.



தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2024  
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்  
The Tamil Competition 2024  
The Australian Society of Graduate Tamils (ASoGT) Inc.



குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை  
இன்மை புகுத்தி விடும்.

**இதன்பொருள்** - முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

குறள் 617

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்  
தாள்உளாள் தாமரையி னாள்.

**இதன்பொருள்** - ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

குறள் 618

பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து  
ஆள்வினை இன்மை பழி.

**இதன்பொருள்** - நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

குறள் 619

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்  
மெய்வருத்தக் கூலி தரும்.

**இதன்பொருள்** - ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

குறள் 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்  
தாழாது உஞற்று பவர்.

**இதன்பொருள்** - சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், செயலுக்கு இடையூறாக வரும் ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.

நன்றி, வணக்கம்.

(மூலம்: “திருக்குறள் தெளிவுரை”, டாக்டர்.மு.வரதராசனார், திருத்திய 205ஆவது பதிப்பு நவம்பர் 2008.)